

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MAY 17, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 10th day of May, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Sueh Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situate in the village of Hewowita in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Lot.	Preliminary plan 15:			Extent. A. R. P.
	Name of Land.			
31	Hiriketiyahena	16 3 5
59	Kekunahena, Kapuhena &c.	41 3 15
60	Hetakmapalshena, Gurubebilehena, &c.	250 3 6
				309 1 26

14

on sheet O 56, 64, and bounded as follows : on the north by the Hattotuwa-ela, Wewakoratuwa belonging to Amaratunga Vitanage Don Dines and others, Pahalahalgahaliyaddekapatenumekumbura belonging to ditto, Mederikanattewatta belonging to Don Allis Palihawadana and others, Yalaikoratuwa belonging to Gamage Davit and others, the Hattotuwa-ela, Heralibokkekumbura belonging to Ganegodage Dowan and others, Liyanagewatta belonging to Don Allis Palihawadana and others, Spellagamullakumbura sold by Crown to ditto (T. P. 145,726), Kowilamullekumbura belonging to Amaratunga Vitanage Don Dines, Ihalagekanattehena claimed by Amaratunga Vitanage Don Bastian, Ratkettigewatta belonging to Don Carolis Wikkaramasekara Namasinha, Bogahawatta belonging to C. A. Gunawardana, Achariqewatta belonging to Achariq Luse, Ambagahamulla belonging to Don Allis Palihawadana and others, Narandeniyehena planted with citronella by Ganegodage Appu and others, Pahala Narandeniya belonging to Vidana Patiranage Don Tiyadoris and others, Mirihankanda encroached upon by Range Mendias de Silva, Mirihankanda sold by Crown to Range Mendias de Silva (T. P. 160,162), Mirihankanda encroached upon by ditto, Mirihankanda sold by Crown to Range Mendias de Silva (T. P. 160,162), the village limit of Siyambalagoda ; on the east by the village limit of Siyambalagoda, the Wiharedola, the village limit of Elamaldeniya ; on the south by the village limit of Kotagala, the Keranketiyedola *alias* Kerandaketiyyedola, Keranketiyedeniya encroached upon by Amaratunga Vitanage Don Dines, Keranketiyedeniya sold by Crown to ditto (T. P. 154,844), Keranketiyedeniya encroached upon by ditto, Keranketiyedeniya sold by Crown to ditto (T. P. 154,844), Keranketiyedeniya encroached upon by ditto, the Keranketiyedeniyadola, Udamahapatura claimed by J. A. Gunawardana, Pallemapatura sold by Crown to ditto (T. P. 145,732), Talawitakumbura belonging to Amaratunga Vitanage Dines Appu and others, Mulapitagekumbura belonging to Don Allis Palihawadana and others, Talswitawatta belonging to Amaratunga Vitanage Don Tiyadoris and others, Kandagewatta sold by Crown to J. P. Gunawardana (T. P. 166,703), Talagahahena sold by Crown to D. H. Rupasinha (T. P. 171,792), Pujamaduttennewatta belonging to Gamage Donhami, Kandekumbura encroached upon by F. de Silva Abeyawardana, Kandekumbura sold by Crown to ditto (T. P. 145,731), Midiliyaddekkumbura belonging to Don Carolis Wikkaramasekara Namasinha, the village limit of Kotagala, Kandekohombadeniya encroached upon by F. de Silva Abeyawardana, Kandekohombadeniya sold by Crown to F. de Silva Abeyawardana (T. P. 145,731), Hiriketiyahena claimed as Wadachcharigewatta by Amaratunga Vitanage Don Dines.

ప్రె. కి. లువిస్.

କୁଳମାତ୍ର ନେମାରଙ୍ଗୁରେ

දැඩ්ඩු පලාතට අයිනී මාතර දිජ්‍යෝගස් මොරවක්සුරලේ කැඩ්ඩිලිට යන මහ සියලු සියලු තේ අම්බාප සහ සේව සියලුමේ පෙන්වන 0 $\frac{14}{56, 64}$ සියලුම්පත්‍රය අධිකුව මෙහි පහත දක්වන විමික්‍රිලි, එකම :—

ପିଲାମେ 15.

வித்திநாயகர்.	திட்டமிடப்படும் வித்திகள்	கீழ்க்கண்ட வித்திகளின் போன்ற வித்திகள்	கீழ்க்கண்ட வித்திகளின் போன்ற வித்திகள்	கீழ்க்கண்ட வித்திகளின் போன்ற வித்திகள்	கீழ்க்கண்ட வித்திகளின் போன்ற வித்திகள்	கீழ்க்கண்ட வித்திகளின் போன்ற வித்திகள்	கீழ்க்கண்ட வித்திகளின் போன்ற வித்திகள்
31	...	பொருளிலிருப்பதை	16	3 5
59	...	கூடுதலாக செய்து கொண்டு விவரிக்க	41	3 15
60	...	கூடுதலாக பல்லாக்கி, ஒருவிடாவிலே கொண்டு விவரிக்க	250	3 6
		கொண்டு விவரிக்க	309	1 26

இவ்வறிவித்தனை சேதியாகிய 1901 ம் பூஸ்-த்து வைகாசிமீ 10 க் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதனை கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெவற்றறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் பூஸ்-த்து முதலாம் நொம்பா சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்துறை அவர்து கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலேதுதயுங் குறித்து யாதும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகசை தராக தமிழில் 1897 ம் பூஸ்-த்து முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்தானில் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியங்கப்படுத்துவார்.

சே. பி. ஹவிஸ்,
குறிப்புான உத்தியோகஸ்தர்.


சௌல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாத்துறை டிஸ்கிரிக்னில் மொழவுக்கோரலையைச் சேர்ந்த வெறுவு திட்டம் என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோட்டினத்துக் குறிக்கப்பட்டு உறுதியப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

ପ୍ରକାଶ ତଥାମ୍ବର 15.

இல.	காணியின் பெயர்.	விசாலம். ச. மு. ப.
31	ஹிஸிகட்டியகேன	16 3 5
59	கெகுணகேன, கபுகேன, இன்னும் சிலதுகளும் ...	41 3 15
60	ஏதக்ம்பாலகேன, குறுபெபிலேகேன, இன்னும் சிலதுகளும் ...	250 3 6
		309 1 26

0 ¹⁴/_{56,64} டி அளவுக் கடதாசியின் எல்லை, வடக்கு-அத்தொட்டுவேளல், அமரதுன்கவிதா எனகே தொன் தினைசும் சிலபேர்களுக்குமுடைய வெவ்கொருட்டுவ, மேற்சொல்லியவர்களுடைய பகலால்களியத்தேகபாதெனுமேகும்புர, தொன் அளவிலை பளிகவடனும் சிலபேர்களுக்குமுடைய மேதேரிகனத்தேவத்த, கமகே தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய யாலகொழுட்டுவ, அத்தொட்டுவேளல், கனேகொடகே தொவனும் சிலபேர்களுக்குமுடைய வெற்றளிபொக்கெகும்புர, தொன் அல்லிலை பளிகவடனும் சிலபேர்களுக்குமுடைய வியனகேவத்த, மேற்சொல்லியவர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் எப்பல்லகேழுள்ளேகும்புர (T. P. 145,726), அமரதுன்கவிதானகே தொன் தினைகடைய கோவிலமுள்ளேகும்புர, அமரதுன்கவிதானகே தொன் பஸ்துயன் உரித்துபேசும் இகலகேனத்தேகேன, தொன் கரூரிலை விக்கறம் ஸேகற நாமசிங்குடைய நத்தெட்டுகேவத்த, சி. ஏ. குனவர்த்தனுடைய போகாவத்த, ஆசாரிகே உலோடுடைய ஆசாரிகேயத்த, தொன் அளவிலை பளிகவடனும் சிலபேர்களுக்குமுடைய அம்பகாமுள்ள, கனேகொடகே அப்புவும் சிலபேர்களும் பங்கினாட்டப்பட்டதும் நாறன்தெனியே கேன, விதானபத்திறனகே தொன் தியதோரிசும் சிலபேர்களுக்குமுடைய பகலநாறன்தெனிய, நன்கே மென்தியல் த சில்வா எல்லைதாண்டிப்போனதும் மிரிகன்கந்த, நன்கே மென்தியல் த சில்வாவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மிரிகன்கந்த (T. P. 160,162) மேற்சொல்லியவர்கள் எல்லைதாண்டிப்போனதும் மிரிகன்கந்த (T. P. 160,162), சியம்பலாகொடுடைய எல்லை; கிழக்கு-சியம்பலாகொடுடைய எல்லை, விகாரேதொல, எலமள்தெனியுடைய எல்லை; தெற்கு-கொட்டகலுடைய எல்லை, கெறன்கெட்டுயேதொல அல்லது கறங்கெட்டுயேதொல, அமரதுன்கவிதானகே தொன் தினை எல்லைதாண்டிப்போனதும் கெறன்கெட்டுயேதெனிய, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கெறன்கட்டியேதெனிய (T. P. 154,844), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிப்போனதும் கெறன்கெட்டியேதெனிய, கெறன்கெட்டுயேதெனியேதொல, ஜே. ஏ. குனவர்தன உரித்துபேசும் உடமகாபததூர, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பள்ளெமபத்தூர (T. P. 145,732), அமரதுன்கவிதானகே தினைஅப்பவும் சிலபேர்களுக்குமுடைய தலவிட்டகும்புர, தொன் அளவிலை பளிகவடனும் சிலபேர்களுக்குமுடைய மூலபிட்டகெகும்புர, அமரதுன்கவிதானகே தொன் தியதோரிசும் சிலபேர்களுக்குமுடைய தலாவிட்டவத்த, ஜே. பி. குனவர்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கனதெகேவத்த (T. P. 166,703), டி. எச். ருபசிக்கவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தலகாகேன (T. P. 171,732), கமகே தொன்காமிழுடைய பூஜாமுடுதென்னேவத்த, எப். த சில்வா அபேவர்தன எல்லைதாண்டிப்போனதும் கன்தேகூரும்புர, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கன்தேகூரும்புர (T. P. 145,731), தொன் கரூரிலை விக்கறமேகற நாமசிங்குடைய மிதளியத்தேசும்புர, கொட்டகலுடைய எல்லை, எப். த சில்வா அபேயவர்தன எல்லைதாண்டிப்போனதும் கன்தேகொஒம்பதெனிய, எப். த சில்வா அபேயவர்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கனதேகொஒம்பதெனிய (T. P. 145,731), அமரதுன்கவிதானகே தொன் தினை வாதச்சாரிகேவத்தயாக உரித்துபேசும் இரிகெட்டுயேகேன.



Scale of 16 Chains to an Inch.

Situation : Hewowita village in Palle pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
31	Kirikahena	...	16	3 5
59	Kakunakapuhena, &c.	...	41	3 15
60	Hattakmapalahena and Gurubebilehena	250	8	6
			309	1 26

Description of Boundaries of the Block comprising Lots Nos. 31, 59, and 60.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Hattotuwa-ela	21	—
2	Wewakoratuwa	22	—
3	—	23	Karandaketiyyadola
4	—	24	Karanketiyyadeniya
5	A stream	25	Do.
6	Halbokkakumbura	26	Udamahapatura
6½	—	27	Pallemapatura
7	Epellegemullekumbura	28	Talawitakumbura
8	Mulpilagederaliyaddakoralamullakumbura	29	Mutupitakekumbura
9	Ehelagekanattehena	30	Talawitawatta
10	Rakattiawatta	31	Kandagewatta
11	—	31½	Talgahahena
12	—	32	Pujamadutennawatta
13	—	33	—
14	—	34	Kandeayakumbura
15	Mirihangodawatta	35	Midiliaddakumbura
16	Mirihankanda	36	Gelabarakandelanda
17	Mirihangodawatta	37	—
18	Do.	38	Kandakohambaldeniya
19	—	39	Kandiyakohambaldeniya
20	Viharadola	40	Waga-acherigewatta